

பாஸ்கா ஆம் வாரம் - ஞாயிறு - இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

உயிர்ப்பு காலத்தின் ஆறாம் ஞாயிறு பலிக் கொண்டாட்டத்திற்கு வந்துள்ள உங்கள் யாவரையும் அன்புடனே வாழ்த்தி வரவேற்கின்றோம்.

விண்ணேற்பு பெருவிழாவிற்கு ஆயத்தமாகும் நாட்கள் இந்த நாட்கள்.

நண்பர்களாக இருந்து தொடர்ந்து திருஅவையை முன்னெடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுவதைப் பார்க்கின்றோம். மிகப் பெரியவராக இருப்பவர், எல்லாம் வல்லவராக இருப்பவர், தன்னை நம் நிலைக்கு தாழ்த்தி, நம்மை தன்நிலைக்கு உயர்த்திக் கொள்ள முன்வருபவர். நம்மை நண்பர்களாக ஏற்று, உயர்வு தாழ்வு இல்ல நிலையை உருவாக்குகின்றார்.

இதனை உணர்ந்து தான் தன் வாழ்வின் அனுபவத்தில் இருந்து பேதுரு அற்புதமாக எடுத்துச் சொல்லுகின்றார், இறைமகன் ஆள்பார்த்து செயல்படாதவர் என்பதனை உணர்ந்திருக்கின்றேன் என்று.

இத்தகைய வாழ்வே இன்று திருஅவைக்குத் தேவை. யார் உயர்ந்தவர், யார் முன்னுரிமை பெற்றவர், யார் நிறைவு பெற்றவர் என்ற பேதமின்றி ஆயர் முதல் இறைமக்கள் சமூகம் வரை எல்லாரும் நல்ல நண்பர்களாக இருந்து திருஅவையை முன்னெடுத்து செல்லுதல் காலத்தின் கட்டாயம். இதனை ஆயர்பெருமக்களே வழிநடத்திட வேண்டும் என்றும், மந்தையை சேர்ந்த நாம் முழுமையான ஒத்துழைப்போடு இயைந்து சென்றிடவும் வரம் வேண்டி பலியிலே பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 10:25-26,34-35,44-48

அன்பர்களே, இன்றைய முதல் வாசகம், கொர்னேலியுக்கு பேதுரு திருமுழுக்கு வழங்கிய நிகழ் வினை எடுத்துரைக்கிறது. யூதர்கள் மட்டுமே கடவுளின் அன்புக்கு உரியவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகும் தகுதிபெற்றவர்கள் என்று எண்ணப்பட்டச் சூழ்நிலையில், யூதரல்லாத பிற இனத்தவர்மீதும் தூய ஆவி இறங்கி வந்ததைக் காண்கிறோம். இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு,

அவரது அருள் வரங்களைப் பெற்று மகிழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: 1 யோவான் 4:7-10

அன்பர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், கடவுளிடம் இருந்து வரும் அன்பை பிறரோடு பகிர்ந்து வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் வாழ்வு பெறும் பொருட்டு, தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பிய கடவுளின் செயலிலேயே அன்பின் தன்மை விளங்குகிறது என்று திருத்தூதர் யோவான் எடுத்துரைக்கிறார். இறைவனிடமும் பிறரிடமும் நாம் செலுத்தும் அன்பால், பாவங்களை வெல்லும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நண்பரான நல்லவரே! திருஅவை அன்பர்களை ஆசீர்வதித்து உம்முடைய அன்பினை வெளிப்படுத்தும் கருவிகளாக வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நண்பரான நல்லவரே! நாட்டு தலைவர்கள் மக்களின் நலன்களில் அக்கரையுள்ளவர்களாக இருந்து செயலாற்ற அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நண்பரான நல்லவரே! தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் உம்முடைய திருவுளம் அறிந்தவர்களாக தங்களது எதிர்கால வாழ்வை தேர்வு செய்ய ஆவியின் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நண்பரான நல்லவரே! பலியிலே பங்கேற்கும் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்து உம்முடைய இறையாட்சியை கட்டியெழுப்ப அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நண்பரான நல்லவரே! பாகுபாடுகள் வேறுபாடுகளை களைந்து
ஆள்பார்த்து செயல்படாமல் எல்லாரிலும் உம் சாயல் கண்டு உறவாட அருள்தர
இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Rev. Fr. Amirtha Raj Sundar J., amirsundar@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com